

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JULY 2, 1897.

NOTICE UNDER ORDINANCE No. 1 OF 1897.

[An Ordinance relating to Claims to Forest, Chena, Waste, and Unoccupied Lands.]

TAKE notice, that unless within three months from the Eleventh day of June, 1897, being the date of this notice, the persons, if any, who claim any interest in the land commonly called or known as Eramuduwewa, and shown in preliminary plan 2,173 as lots G 1,086, J 1,086, N 1,086, and O 1,086, situated in the village of Eramuduwewa in the Rajawanni pattuwa of Demala hatpattuwa, in the Puttalam District of the North-Western Province, containing in extent 994 acres 2 roods 6 perches, and bounded as follows: on the north by Crown forest and Palawattan-veмбу; on the south by Nanneri-oya; on the east by Crown forest called Eramuduwewakele or Nungama watershed; and on the west by Timbiripotana-ela and lots H 1,086, I 1,086, K 1,086, L 1,086, M 1,086, and 10,636½—appear before me at the Puttalam Kacheheri and make claim to the said land or to some interest therein:

I, Edward Thomas Noyes, Assistant Government Agent of the District of Puttalam, in pursuance of the powers vested in me by Ordinance No. 1 of 1897, will on the Eleventh day of September, 1897, being the date on which this notice expires, declare by writing under my hand that the said land is the property of the Crown.

Puttalam Kacheheri, June 8, 1897.

E. T. NOYES, Assistant Government Agent.

විෂි 1897 ක්වු ප්‍රති මස 11 වෙනි දින එනම් මේ නොනිසියේ හෙවත් දන්වීම් පනුයේ දින සිව් කුන් මාසයක් ඇතුලතදී මෙහි පහත සඳහන් මාසිම්වලට ඇතුලත්වූ වගම් දිසාවේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවට අයිති රජවන්තිපත්තුවේ සාමාන්‍යයෙන් එරමුදුවාවයයි කියන අක්කර 994, රූට් 2, පර්චස් 6 පමණ විසාල G 1086, J 1086, N 1086 සහ O 1086 ඉඩම් කැබලි හැරියට නොමමර 2173 දරණ මුල්සිතියමේ දක්වා තිබෙන ඉඩමට යම් උරුමවාසිකමක් හෝ මැදහත්කමක් තිබෙන අය විසින්, එසේ සමෙක් සිටිනවානම්, මා ඉදිරිපිටට පැමිණ ඉහතකී ඉඩමට යම් උරුමයක් හෝ මැදහත්කමක් කියාකිරියොත් මිසු පුත්තලම් දිස්ත්‍රික්කයේ උපළුපත්තුවලින් වන ඇඹි වර්ඩ් තෝමස් නොසිස් යන මා විසින් විෂි 1897 ක්වු අවුරුද්දේ නොමමර 1 කේ ආඥාපණතොත් මට ලැබී තිබෙන බලය කරණකොටගෙන විෂි 1897 ක්වු සැප්තැම්බර් මස 11 වෙනි දින එනම් මේ නොනිසිය අවසානවෙන දිනේදී එකී ඉඩම රජසන්තක ඉඩමක් හැරියට මගේ අතින් ලියා ප්‍රකාශකරනට යෙදෙන බව මෙයින් දැනුම්දුන්නා ඇත.

මාසිම.

උතුරට—පලවට්ටන්. වෙත්ඹු යන රජසන්තක මුකලානද, දකුණට—නාන්හේරියේ මියද, නැගෙනහිරට—රජසන්තක එරමුදුවල කැලේ නොහොත් නුගම දියබස්නාවද සහ බස්නාවට තිබිරිපොතාන ඇල සහ නොමමර H 1086, I 1086, K 1086, L 1086, M 1086 සහ 10,636½ යන ඉඩම් කැබලිද.

විෂි 1897 ක්වු ප්‍රති මස 8 වෙනි දින පුත්තලම් කව්වේරියේදීය.

ඒ. ටී. නොසිස්, අණවුමේ උපළුපත්තුවලින් වන සේ.

இத்தாற் சகலரு மறியவேண்டியது இந்த அறிவித்தலின் திகதியாகிய 1897 ம ஆண்டு ஆனிமாசம் 11 ன் திகதி துவக்கம் மூன்று மாசத்திற்குள் வடமேன் மாகாணம் புத்தளம் டிஸ்திரிக் கின் தேமளயத்தத்து ருசவன்னியப்பத்தில் எறமுதுவெவ்வை குறிச்சியில் எறமுதுவெவ்வை கா ணி யென்றனக்கிறதும் நொம்பர் 2,173 பெரிய பிளானில் G 1086, J 1086, N 1086, O 1086, அடையாளமுள்ள லாட்டுக் காணிகள் ஏறகருற்றய 994 ஏக்கர் 2 றூடல் 6 பெர்சஸ் விலாசமுள்ள ளது : இதற்கெலகைகளாவது வடகரு-முடிக்குரிய காடும் பாலவட்டான் வேம்பும், தெற்கு நா நேரிஆறு, கிளக்கு-எருமுதுவெவ்வை காடு அல்லது குநான்கம தண்ணீர்பிடி, மேற்கு-கிம்பிளிப த்தர்ன அளையும் H 1086, I 1086, K 1086, L 1086, M 1086, 10636½ நொம்பர் லாட்டுக் காணிகளும் இதற்கு உரித்துள்ளவர்கள் ஆராகுதல் இருந்தால் புத்தளம் கச்சேரியில் வெளிப்பட்டு அவரவரின் உரித்தை காட்டவேண்டியது தவறினால் உதவி கொவற்றமேந்த ஏசண்டராகிய எட்டவேட் தோமஸ் நோய்சாகிற நான் எனக்கு குறித்த கட்டளைச்சட்டத்தில் என்க கிருகிற தத் துவத்தின்படி 1897 ம ஆண்டு பிரட்டாசிமாசம் 11 ன் திகதி என்கையொப்பமிட்டு எழுத்துமூல மாகச் சொல்லிய காணி முடிக்குரியதென்று வெளியரங்கப்படுத்துவேன்.

புத்தளம் கச்சேரி, 1897 ம ஆண்டு ஆனியீ 8 ன் உ.

ஈ. டீ. நோய்சி, உதவி அரசாட்சி ஏசண்டு.